

## இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவன எகடமிம் - 2021

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியள் அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவன ("கம்பனி") எகடமியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப, நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, நிதியத்தின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து கம்பனியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRS for SMEs) இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 முனைப்பழியள் அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எல்எல்ஏயூஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியள் அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களிற்கு (SLFRS for SMEs) இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசாடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும்

முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆரூரைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலீநியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### **1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்**

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளக்கக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளக்கக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளக்கக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்ககையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கழூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனியின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கழூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமத்தின் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களில் 17.19 ஆம் பிரிவின் பிரகாரம் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட பெறுமதி முன்னெய மதிப்பீட்டினை விட வேறுபடுமாயின் அந்த வேறுபாடு 10.15 – 10.18 ஆம் பந்திகளுக்கு இணங்க கணிப்பீடு செய்யப்படல் வேண்டும். எனினும், கம்பனி தற்போது பயன்படுத்துகின்ற முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட நிலையான சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலம் மீண்டும் மதிப்பீடு செய்யப்படாதிருந்ததுடன், சொத்துக்களின் கிரயம் ரூபா 1,333,500 ஆகும்.</p>	<p>அறிக்கையிடல் நோக்கத்திற்காக மாத்திரம் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலம் மீண்டும் மதிப்பீடு செய்வதற்காக ஏற்படுவதற்கான கிரயம் நிதியத்தின் விரையமாகும். மேலும் சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலம் மீண்டும் மதிப்பீடு மேற்கொள்வதாயின் அது சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலத்தில் அன்றி பின்னர் அல்ல. இந்த சகல சொத்துக்களும் முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்டுள்ளதுடன், பயன்தரு ஆயுட்காலம் மீண்டும் மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றை சொத்துக்களில் சேர்ப்பதற்காக இனங்காணல் மூலம் பொருத்தமற்ற நிதி சொத்துக்கள் சமர்ப்பிப்பதற்கு வழியமைக்கும்.</p>	<p>சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமத்தின் விரையமாகும். இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>கடந்த ஆண்டுகளுக்கு உரியதாக செலுத்த வேண்டிய ரூபா 650,000 விரிவுரைக் கட்டணம் (Lecture Fee) மீளாய்வாண்டில் பதிவழிக்கப்பட்டிருந்ததுடன், அந்த பெறுமதி கடந்த ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இலாபத்தில் சீராக்கப்படாமல் நிர்வாக செலவினத்தில் சீராக்கப்பட்டமையின்</p>	<p>கணக்கீட்டு (SLFRS for SME) நியமங்களின் பிரகாரம் இது முன்னெய ஆண்டின் திரண்ட இலாபத்தில் சீராக்க முடியாது.</p>	<p>கடந்த ஆண்டின் செலவினங்களை பதிவழித்தல் மீளாய்வாண்டின் செலவினத்தில் சீராக்கப்படாதிருத்த வேண்டும்.</p>

விளைவாக மீளாய்வாண்டின்  
பற்றாக்குறை ரூபா 650,000 இனால்  
குறைவடைந்திருந்தது.

### 1.5.3 நிறுவனத்தின் தொடர்ச்சியான இருப்பு

**கணக்காய்வு அவதானிப்பு**

**முகாமைத்துவத்தின்  
கருத்துரை**

**பரிந்துரை**

மீளாய்வாண்டின் இறுதியின் போது கம்பனியின் மொத்த சொத்துக்கள் மற்றும் மொத்த பொறுப்புக்கள் முறையே ரூபா 4,639,251 மற்றும் ரூபா 13,281,632 ஆக இருந்தது. அதன் விளைவாக மொத்த பொறுப்புக்கள் மொத்த சொத்துக்களை விட ரூபா 8,642,381 இனால் விஞ்சியிருந்தது. அதனால் வியாபார செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வது நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

ஏற்றுக்கொள்கின்றோம்.

கம்பனியின்  
தொடர்ச்சியான  
இருப்பு தொடர்பாக  
கூர்ந்து கவனம்  
செலுத்துதல்  
வேண்டும்.

### 1.6 பெறவேண்டிய கணக்குகள்

**கணக்காய்வு அவதானிப்பு**

**முகாமைத்துவத்தின்  
கருத்துரை**

**பரிந்துரை**

இரண்டு மாணவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய மொத்த பாடநெறிக் கட்டணம் ரூபா 850,000 ஆக இருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதியின் போதும் அவற்றை அறவிடுவதற்கு அறவிடுவதற்கு தவறியிருந்தது.

இந்த இரண்டு மாணவர்களிடம் இருந்தும் கிடைக்கவேண்டிய நிலுவை பாடநெறிக் கட்டணத்தை அறவிடுவதற்கு முகாமைத்துவம் தொடர்ச்சியாக முயற்சி எடுத்திருந்தது. எனினும் அவர்கள் மின்னஞ்சலுக்கு பதிலளித்திருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பணிப்பாளர் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற வேண்டிய பாடநெறிக் கட்டணத்தை சேகரித்தல் வேண்டும்.

**1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை**

<b>சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு</b>	<b>இணங்காமைகள்</b>	<b>முகாமைத்துவத்தின் கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
2021 நவம்பர் 16 ஆம் திகதிய பொது முயற்சிகள் தொடர்பான செயல் வழி கோவையில் வெள்ளியில் கோவையின் 6.6 ஆம் பந்தி	கணக்காண்டு முடிவடைந்து அறுபது (60) நாட்களுக்குள் கணக்கு அறிக்கைகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதும், 2022 மார்ச் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டின் கணக்குகள் 06 மாதம் 12 நாட்கள் தாமதமாகி 2022 திசைம்பர் 13 ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	பணிப்பானர் சபையின் அங்கீகாரத்திற்காக அதிக காலம் எடுத்தமையின் காரணமாக தாமதமடைந்திருந்தது.	பொது முயற்சிகள் தொடர்பான செயல் வழி கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின் பிரகாரம் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிகதிக்கு கையளிக்கப்படல் வேண்டும்.

## **2. நிதி மீளாய்வு**

### **2.1 நிதி விளைவுகள்**

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 316,483 நட்டமாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 627,819 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 944,302 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு பாடநெறி வருமானம் வீச்சியடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

## **3. செயற்பாட்டு மீளாய்வு**

### **3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்**

<b>கணக்காய்வு அவதானிப்பு</b>	<b>முகாமைத்துவத்தின் கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
(அ) SLINTEC எகடமியால் 2020 ஆம் ஆண்டின் பொது என்டோமன்ட் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் கடனாக ரூபா 10,500,000 பெறப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் பொது அந்தக் கடனை மீண்டும் செலுத்துவதற்காக போதியளவான	ஏற்றுக்கொள்கின்றோம். SLINTEC என்டோமன்ட் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் என்பது வெளித்தரப்பினர் அல்லாதிருந்ததுடன் SLINTEC எகடமியுடன் இணைந்த கம்பனியாகும். இந்த கடனுக்காக எடுக்கவேண்டிய	போதியளவான வருமானத்தை உழைத்துக் கொள்வதற்கு திட்டமிடல் வேண்டும்.

	வருமானத்தை உழைத்துக்கொள்வதற்கு கம்பனி தவறியிருந்தமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.	நடவடிக்கைகளை பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
(ஆ)	SLINTEC எகடமியால் சகல கலாநிதிப் பட்டம் மற்றும் முதுமானிப் பட்டப் பாடநெறிகளை (PhD and Mphil) பூர்த்தி செய்து பட்டமளிப்பு விழா 2022 பெற்றவரி மாதம் நடாத்தப்பட்டிருந்தது.  எனினும் SLINTEC எகடமியை நடாத்திச் செல்வதற்குத் தேவையான வருமானத்தை உழைத்துக்கொள்வதற்காக கலாநிதிப் பட்டம் மற்றும் முதுமானிப் பட்டப் பாடநெறிகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்காக கம்பனி புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை.	பட்டமளிப்பு விழா 2017 அகஸ்ட் 16 முடிவடைந்ததுடன் அதன் ஆந் திகதிய செயற்பாடுகளை 2032/23 ஆம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு சபை தீர்மானித்திருந்தது.  விழா வர்த்தமானியின் பிரகாரம் பட்டத்தை கையளிக்கும் திறமை மற்றும் அதிகாரம் இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் (தனியார்) கம்பனிக்கு உரியதாகும்.